

# கருப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்

கே.எம்.சி.எச்.டாக்டர் பெரோஸ் ராஜன் விளக்கம்

கோவை, ஜன. 22:கருப்பை வாய் புற்றுநோயை எச்சிவி கிருமி தாக்குதலில் இருந்து தப்பிப்பதன் மூலம் தவிர்க்கலாம். தடுப்பூசி போடுவது, பரிசோதனை செய்வது, ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைபெறுவது ஆகியவற்றின் மூலமும் இந்நோயை தடுக்கலாம். பேப்ஸ்மியர் சோதனை, விஐ எல்ஐ சோதனை (கருப்பை வாயில் காட்சி சார்ந்த சோதனை செய்வது), வைரல் டிஎன்ஏ சோதனை ஆகியன பரிசோதனை செய்து கொள்ளும் முறைகள் ஆகும்.



▶ டாக்டர் பெரோஸ் ராஜன்

கருப்பை வாய் புற்றுநோய் பொதுவாக 35-65 வயது உள்ளவர்களுக்கே வரக்கூடுகிறது. அதிலும் குறிப்பாக 55-65 வயது முதலானோருக்கு அதிகம் ஏற்படுகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியான அறிகுறிகள் எதுவும் இந்நோய்க்கு இல்லை. வலி ஏற்படுவது அரிது. சில சமயங்களில் கீழ் முதுகு தண்டில் வலி ஏற்படலாம்.

பொதுவாக காணப்படும் அறிகுறி பெண் உறுப்பில் இருந்து நிறமில்லாத, வாசனை இல்லாத திரவம் வெளிப்படலாம். சில சமயங்களில் இரத்தமும் சேர்ந்து வரலாம். நோய்த்தொற்று ஏற்பட்டால் இது கெட்ட வாடையுடன் நிறமின்மை அல்லது வெள்ளை நிறத்தில் வெளிவரும். மாதவிலக்கின்போது பெண்களுக்கு திடீரென அதிக அல்லது குறைந்த ரத்தபோக்கு ஏற்படலாம். சமயங்களில் மாதவிலக்கில் இருந்து விடுபட்ட பெண்களுக்கும் ரத்தபோக்கு ஏற்படலாம். மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது முக்கியமானது. சதை பரிசோதனை (Biopsy) சோதனை மூலம் நோய் உறுதி செய்யப்பட்டபின் நோய் இருக்கும் நிலை (ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கலாம்)

வயது, நோயாளியின் பொதுவான நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பையை நீக்கி விடலாம். இதுவே பாதுகாப்பான மற்றும் எளிதில் குணப்படுத்தக்கூடிய வழியாகும். அறுவை சிகிச்சை செய்து கொள்ள உடல் தகுதி அற்றவர்களை கதிர்வீச்சு சிகிச்சை முறை அல்லது கீமோதெரபி மருந்துடன் கதிர்வீச்சு சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், கருப்பையை காப்பாற்றலாம். புதிய கதிர்வீச்சு முறைகள் மற்றும் உத்திகள் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். அதாவது குறிப்பிட்ட புற்றுநோய்பாதித்த அணுக்களை மட்டும் கதிர்வீச்சின் மூலம் அழிக்கலாம். நோய் மிகவும் முற்றியவர்களுக்கு கீமோதெரபி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். இது முற்றிலும் வலி இல்லாத சிகிச்சை முறை.

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் கர்ப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி களும், பரிசோதனைக்கு அதிநவீன கருவிகளும், சிகிச்சைக்கு தேர்ந்த மருத்துவ குழுவினரும் உள்ளனர். இங்கு ஏராளமானோர் தடுப்பூசி போட்டும், பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டும் பலர் பலன் பெற்றுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு, கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பெரோஸ் ராஜன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசிரோடு, கோவை. போன் : +91 422 4324109, இ-மெயில் : drfirozrajan@kmchhospitals.com ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.